



July 24, 2025

National Stock Exchange of India Limited (NSE)  
Exchange Plaza,  
C-1, Block G Bandra Kurla Complex  
Bandra (E), Mumbai - 400 051

BSE Limited (BSE)  
Phiroze Jeejeebhoy Towers,  
Dalal Street, Fort,  
Mumbai - 400 001

**NSE Symbol: ELGIEQUIP**

**BSE Scrip Code: 522074**

Dear Sir/ Madam,

**Sub: Newspaper Advertisement regarding Notice of Special Window for Re-lodgement of Transfer Requests of Physical Shares.**

Please find enclosed herewith copies of the newspaper advertisement published on 24<sup>th</sup> July 2025 in Business Line (English) and Hindu Tamil (Tamil) regarding a notice to shareholders about the opening of a special window for re-lodgement of transfer requests for physical shares, in accordance with Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated 02<sup>nd</sup> July 2025 issued by the Securities and Exchange Board of India.

The above information will be made available on the Company's website: [www.elgi.com](http://www.elgi.com)

Kindly take the above details on record.

Thanking you,

Yours faithfully,

**FOR ELGI EQUIPMENTS LIMITED**

**INDRANIL SEN**

**CHIEF FINANCIAL OFFICER**

## **ELGI EQUIPMENTS LIMITED**

Registered Office : Elgi Industrial Complex III, Trichy Road, Singanallur, Coimbatore - 641005, Tamilnadu, India

**T** +91 422 2589 555, **E** investor@elgi.com, **W** www.elgi.com, **TOLL-FREE NO:** 1800-425-3544 | 1800-203-3544

**CIN :** L29120TZ1960PLC000351



# India braces for higher tariffs as US strikes deals with Japan, Indonesia

**WORD OF CAUTION.** Draw lessons from ‘one-sided’ deals: Experts

**Amiti Sen**  
New Delhi

India is bracing for higher tariffs from the US as its trade pacts with Indonesia, Japan, the Philippines and Vietnam reveal that Washington is not sparing any country despite the concessions they offer, sources said.

Experts advise that India should not slash all tariffs, give market access for sensitive items, commit to large purchases, and give up control over its regulations in key areas because, as trade pacts already finalised by the US suggest, all these combined are no guarantee against imposition of tariffs.

“We already know the tariffs that are being imposed on some countries. By August 1, it would be clearer where India stands in terms of most of its competing countries. Once there is clarity, plans can be made on how to deal with the higher tariffs,” a source tracking the development told *businessline*.

## RECIPROCAL TARIFFS

Indonesia has agreed to eliminate 99 per cent of its tariffs on US while Washington will impose a reciprocal tariff of 19 per cent on In-



donesian goods, per US President Donald Trump.

Japan will “open their country to trade including cars and trucks, rice and certain other agricultural products, and other things,” Trump announced on Tuesday. Japan would also invest \$550 billion in the US and the US would “receive 90 per cent of the profits”, Trump added.

In return, the US would impose reciprocal tariffs of 15 per cent on Japanese products. This includes automobiles, on which the US earlier imposed sweeping tariffs of 25 per cent on most countries.

Trump also claimed that the Philippines, and earlier Vietnam, agreed to give tariff free access to US products while the US would impose reciprocal tariffs of 19 per cent and 20 per cent on the countries respectively.

“The US-Indonesia trade

deal forces Jakarta to give up key domestic regulations that have long protected its industries, food safety, and digital space...India now faces similar US demands, including allowing re-manufactured goods, opening up agriculture and dairy, accepting genetically modified (GM) feed, and adopting US rules on digital trade and product standards,” pointed out Ajay Srivastava from the Global Trade Research Initiative (GTRI). India must stay alert and not give in, he cautioned.

The inclusion of rice in the July deal signals the decline of Japan’s powerful agricultural lobby which had historically resisted all attempts to liberalise rice imports, Srivastava added.

## ONE-SIDED OUTCOME

These are all one-sided outcomes, noted Abhijit Das, international trade expert. “India must continue with its firm stand on all key matters. It should keep issues of government procurement, IPRs and digital trade out of the agreement,” he said.

As most countries, including India, could not reach an interim deal with the US by July 9, Trump decided to push back the tariff deadline to August 1.

# EU to advance retaliation on US goods

**Reuters**  
Brussels

The European Commission plans to submit counter-tariffs on €93 billion (\$109 billion) of US goods for approval to EU members, while its trade chief will hold talks with US Commerce Secretary Howard Lutnick.

The Commission said on Wednesday its primary focus was to achieve a negotiated outcome with the US to avert 30 per cent US tariffs that

President Donald Trump has said he will impose on the 27-nation bloc on August 1.

European Trade Commissioner Maros Sefcovic will speak with Lutnick from Brussels on Wednesday afternoon, the Commission said, before Commission officials brief EU ambassadors on the state of play.

The Commission said it would in parallel press on with potential countermeasures. It said it would merge its two sets of possible tariffs of €21 billion and €72 billion

into a single list. It added it would submit this to EU members for approval. No countermeasures would enter force until August 7.

So far the EU has not imposed any countermeasures, agreeing to, but then immediately suspending, the first set in April.

Germany supports the EU readying countermeasures, a government representative said. The Commission may be buoyed by the initial deal struck between the US and Japan.

## ADB, Ind-Ra cut India’s growth forecast for FY26

**Shishir Sinha**  
New Delhi

Asian Development Bank and India Ratings & Research on Wednesday lowered India’s growth forecast for fiscal year 2025-26 (FY26) by 20 and 30 basis points, respectively. While ADB now expects growth to be 6.5 per cent, Ind-Ra projected 6.3 per cent growth.

ADB’s forecast is at par with the RBI projection and within the range of the Economic Survey’s estimates of 6.3 to 6.8 per cent. Ind-Ra’s projection is lower than RBI’s forecast of 6.5 per cent, but at par with the floor of the Survey’s expectations.

In its Asian Development Outlook July 2025, despite a cut in the forecast, ADB still considers India one of the fastest growing major economies in the world. “This revision is primarily due to the impact of US baseline tariffs and associated policy uncertainty. In addition to the effects of lower global growth and the direct impact of additional US tariffs on Indian exports, heightened policy uncertainty may affect investment flows,” the multilateral institution said.

However, despite headwinds, ADB said India’s economic activity remains robust, with domestic consumption set to grow on the back of a rural demand.

thehindubusinessline.  
**Classifieds**  
**SITUATION VACANT**  
**GENERAL**

REQ E Sales(9) cv info@stymincorporation.in

To advertise visit  
www.thehinduads.com  
Toll Free: 1800 402 4161

# ‘NUDGE’ aided by AI, digital tools yielding significant results in income-tax compliance’

**bl.interview**

**Shishir Sinha**  
New Delhi

The strategy of using ‘Non-intrusive Usage of Data to Guide and Enable taxpayers’ or NUDGE has yielded significant results with over 30 taxpayers declaring foreign assets, false claim of deduction of around ₹1,000 crore to political parties reducing and more and more people updating their returns, said Ravi Agrawal, Chairman of the Central Board of Direct Taxes. On the occasion of the Income Tax Day on July 24, he assured assessee that experience of return filing this year would be much better. Edited excerpts:

## How has CBDT leveraged data analytics and AI to identify and prevent tax evasion, and what successes have been achieved so far?

Our systems create a 360-degree profile of taxpayers’ financial transactions and flag any inconsistencies between their declared income and financial activities. The in-house ‘Project INSIGHT’, uses advanced data analytics to collate information from various sources, including bank reports, financial institutions, sub-registrars of properties etc.

This enables us to identify high-risk cases of potential tax evasion without intrusive manual interventions. Through a non-intrusive approach, the Department was able to bring a significant number of these individuals into the tax fold.

The Department proactively nudges taxpayers suspected of making wrong claims or omissions to update their returns and pay the correct tax.

The success of this approach is visible in the outcome of the ‘NUDGE’ campaigns.

For example, based on automatic exchange of information NUDGE campaign for foreign income and assets, communication sent to 19,501 taxpayers, out of

which 62 per cent revised their returns, and a total of 30,161 taxpayers declared foreign assets worth ₹29,208 crore and foreign income of ₹1,089 crore during the campaign period. Similarly, in matters related with false claims under Section 80GGC, data analytics identified over ₹9,000 crore in excess deductions claimed under Section 80GGC.

Nudging taxpayers through SMS and emails led to a reduction of ₹963 crore in deductions and the payment of ₹409.50 crore in additional taxes as of June 18, 2025.

The updated return facility (ITR-U), which is utilised after nudges, has seen significant success. As of June 18, 2025, a total of 88,92,395 updated ITRs have been filed, generating ₹9,577.06 crore in additional taxes. Overall, over 1.1 crore updated returns have been filed, collecting more than ₹11,000 crore. By proactively providing taxpayers with information about their financial transactions, we encourage voluntary compliance.

## What are CBDT’s plans for further leveraging technology to improve tax administration and taxpayer services, and are there any upcoming initiatives or reforms that taxpayers can expect in the near future?

Going forward, we plan to further harness the power of AI and machine learning to enhance our risk-assessment capabilities and further improve the taxpayer experience.

## There are some apprehensions related with enhancing digital surveillance power under new IT Bill. There are also some fears around data privacy among taxpayers. What measures are in place to ensure the security and privacy of taxpayer data in the new return filing system, and how is CBDT addressing potential cybersecurity risks?



“Nudging taxpayers through SMS and emails led to a reduction of ₹963 crore in deductions and payment of ₹409.50 crore in additional taxes as of June 18.

**RAVI AGRAWAL,**  
Chairman, CBDT

The Department does not engage in intrusive surveillance of citizens’ activities. The new Income Tax Bill, 2025 only re-states and makes explicit the powers already implicit in the Income-tax Act 1961 u/s 132. It is important to understand that these provisions are strictly applicable only during search and survey operations.

They are not meant to breach the online privacy of common taxpayers, even if their case is under scrutiny.

These powers are only executed when an assessee being searched or surveyed refuses to share passwords for digital storage drives, emails, clouds and communication platforms. These powers have always existed and are merely being updated to reflect the digital age.

Clause 247 of the new Bill, which allows overriding access codes, is a modernisation of these existing provisions. With financial activities increasingly moving online, including digital banking, cryptocurrency and cloud storage, these powers are intended to combat

sophisticated methods of tax evasion that utilise internet-based tools and technology. Our data collection and analysis are strictly for the purpose of tax administration and governed by the provisions of the Income Tax Act, 1961. There are robust internal controls and access restrictions.

The faceless nature of our key processes, such as assessments and appeals, introduces another layer of anonymity that acts as a significant safeguard against selective targeting.

## Are the risk rules for Computer Aided Scrutiny Selection (CASS) dynamic? How does the Department ensure that the scrutiny system continuously evolves and adapts to new methods of tax evasion?

The risk rules for Computer Aided Scrutiny Selection (CASS) are dynamic and are continuously refined based on and feedback from the field formations that carry out the assessment process. This ensures that our scru-

tiny system adapts to new challenges. The emerging areas of income generation and value creation in the economy and new modes of attempted tax evasion are also closely studied, and the risk-parameters are accordingly updated.

## Given the immense sensitivity of the financial data at the disposal of the Department, what specific measures are in place to ensure it doesn’t cross into intrusive surveillance of citizens’ activities?

We categorically do not engage in intrusive surveillance of individuals or their personal activities. Identity-blind Rule based algorithms are used for risk assessment. Access to taxpayer data is strictly controlled and monitored.

To uphold the confidentiality and integrity of taxpayer information, stringent internal controls have been instituted. Our commitment to impartiality is reflected in the faceless nature of core procedures such as assessments and appeals.

## The IT portal has experienced technical issues in the past. How stable is it now and is it now geared to meet the increased demand?

The system has demonstrated its capability to handle high volumes, processing over 7.28 crore Income Tax Returns (ITRs) by July 31, 2024, which was a new record (7.5 per cent higher than the preceding year).

On July 31, 2024, alone, 69.92 lakh ITRs were filed, and 3.2 crore successful logins were recorded. The average ITR processing time has been drastically reduced to 17 days in FY 2024-25.

Now, with dates extended this year till September 15, and filing for ITR 1, 2 and 4 have already begun, and with proven better capacity we feel there should not be any problem.

**Malabar Regional Co-operative Milk Producers' Union Ltd.**  
® Malappuram Dairy, Moorkanad (PO), Malappuram - 679 338  
E-mail: mpmdairy@malabarmilma.coop, Phone: 04933-211000-17

**TENDER NOTICE**

Tenders are invited from eligible bidders through e procurement window of Government of Kerala(www.etenders.kerala.gov.in) for the following works for Malappuram Dairy.

Item	Closing Date
Supply of printed laminated multilayer film. E tender ID: 2025_KCMMPF_776935_1	07/08/2025
Supply of PP laminated Kraft paper bag with LD liner. E tender ID: 2025_KCMMPF_776603_1	14/08/2025

**DAIRY MANAGER**

**Government of Kerala**  
**IMPACT Kerala Ltd,**  
Thiruvananthapuram, Phone: 0471-3502419

**National Competitive Bidding (E-Tender) Notice**

E-Tenders are invited for Design, Construction, Commissioning, Operation & Maintenance for a period of 10 years of 105 KLD FSTP at Erumeli Grama Panchayath, Kottayam Dist.

<b>Date of publishing of tender</b>	<b>: 28-July-2025</b>
<b>Date of pre-bid meeting (online)</b>	<b>: 04-Aug-2025</b>
<b>Date of Submission of Tender</b>	<b>: 25-Aug-2025</b>
<b>Date of Opening of Tender</b>	<b>: 27-Aug-2025</b>

For details visit <https://etenders.kerala.gov.in> and <https://impactkerala.lsgkerala.gov.in>

**Sd/- Managing Director**

**(D3/550/2025/I&PRD)**

**SAKTHI FINANCE LIMITED**  
CIN: L65910TZ1955PLC000145  
Regd.Office : 62, Dr.Nanjappa Road, Coimbatore - 641 018  
Tel : (422) 2231471- 474, 4236200; Fax : (422) 2231915  
E-mail : investors@sakthifinance.com  
Website : www.sakthifinance.com

**Special window for Re-lodgement of Transfer requests of Physical Shares of Sakthi Finance Limited**

In terms of SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 2, 2025, all the shareholders are hereby informed that a Special Window is being opened for a period of six months, from July 7, 2025 till January 6, 2026 to facilitate the re-lodgement of transfer requests of physical shares. This facility is available for Transfer deeds lodged prior to April 1, 2019 and which were rejected / returned / not attended due to deficiency in the documents / process or otherwise. Investors who have missed the earlier deadline of March 31, 2021 are encouraged to take advantage of this opportunity by furnishing the necessary documents to the Company's Registrar and Share Transfer Agent, i.e. MUGF Intime India Private Limited at "Surya", 35, Mayflower Avenue, Behind Senthil Nagar, Sowripalayam Road, Coimbatore - 641 028. (Tel : +91 (422) 4958995, 2539835-36).

**Note :** All Shareholders are requested to update their E-mail ID(s) with Company/ RTA/ Depository Participants.

For Sakthi Finance Limited  
**S. Venkatesh**  
Company Secretary and  
Chief Compliance Officer  
FCS 7012

July 23, 2025  
Coimbatore - 18

**ELGI EQUIPMENTS LIMITED**  
CIN: L29120TZ1960PLC000351  
Registered Office: Elgi Industrial Complex III, Trichy Road, Singanallur, Coimbatore-641005, Tamil Nadu. Phone: +91 422 2589555 | Fax: +91 422 2573697  
Email: investor@elgi.com | Web: www.elgi.com

**SPECIAL WINDOW FOR RE-LODGE MENT OF TRANSFER REQUESTS OF PHYSICAL SHARES**

Pursuant to SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 2, 2025, shareholders are hereby informed that a Special Window has been opened for a period of six (6) months, from July 7, 2025, to January 6, 2026, for the re-lodgement of transfer requests for physical share certificates.

This facility is applicable to transfer deeds lodged prior to April 1, 2019, which were rejected, returned or not attended due to deficiency in documents, process, or otherwise. The shares re-lodged for transfer will be processed only in dematerialised form during this window period.

Shareholders who missed the earlier deadline, may now avail this opportunity by submitting the requisite documents to the Company's Registrar and Share Transfer Agent at MUGF Intime India Private Limited (Formerly Link Intime India Private Limited), Surya 35, Mayflower Avenue, Behind Senthil Nagar, Sowripalayam Road, Coimbatore – 641028, Tamil Nadu, India, Phone: 0422-2314792, 2539835, 2539836, Email: coimbatore@in.mpmis.mugf.com

By Order of the Board of Directors  
For **Elgi Equipments Limited**  
**Indranil Sen**  
Chief Financial Officer

July 24, 2025  
Coimbatore

**PRICOL LIMITED**  
CIN: L34200TZ2011PLC022194  
Regd. Office : 109, Race Course, Coimbatore - 641 018.  
Phone : + 91 422 4336000, e-mail: cs@pricol.com  
website : www.pricol.com.

**NOTICE TO SHARE HOLDERS**

Pursuant to SEBI Circular No. SEBI/HO/MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 2nd, 2025, shareholders are hereby informed that a **Special Window** has been opened for a period of six (6) months, from July 7th, 2025 to January 6th, 2026, for the **re-lodgement of transfer requests for physical share certificates**.

This facility is specifically applicable to transfer deed lodged prior to April 01st, 2019 which were rejected, returned, or not attended due to deficiencies in documents, process or otherwise. The shares re-lodged for transfer will be processed only in demat mode.

Shareholders may avail this opportunity by submitting the requisite documents to the Company's Registrar and Share Transfer Agent at **Integrated Registry Management Services Private Limited**, 2nd Floor, "Kences Towers", No.1 Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai - 600017 Phone: 044 - 28140801 to 28140803 Email: einward@integratedindia.in

For Pricol Limited  
T.G.Thamizhanban  
Company Secretary

Coimbatore  
23rd July 2025

**CITY UNION BANK LIMITED**  
CIN: L65110TN1904PLC001287  
Regd. Office: 149, T.S.R. (Big) Street, Kumbakonam - 612 001. Phone: 0435-2432322  
e-mail : shares@cityunionbank.in; website : www.cityunionbank.com

**NOTICE OF THE ANNUAL GENERAL MEETING**

**NOTICE** is hereby given that the Annual General Meeting ("AGM") of the Members of **CITY UNION BANK LIMITED** ("the Bank") is to be held on **Wednesday, the 13<sup>th</sup> day of August 2025, at 10:00 a.m. (I.S.T.), at RAYA MAHAL, 45-46 Gandhi Adigal Salai, Kumbakonam - 612001** through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM"), in compliance with the provisions of Companies Act, 2013 (the 'Act') and the rules made thereunder, the Securities and Exchange Board of India (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI LODR"), General Circular No.9/2024 dated September 19, 2024, issued by the Ministry of Corporate Affairs, & SEBI vide its Circular No. 133/2024 dated October 3, 2024 directed all Listed Entities to hold the Annual General Meetings through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the businesses as set out in the Notice calling the AGM of the Bank.

Hence, the physical attendance of members at the AGM venue has been dispensed and attendance slips are not issued to the shareholders. However a facility has been arranged by the Bank for the shareholders present at the AGM venue, to view the proceedings of the meeting at the AGM. Also the live telecast of the meeting can be viewed.

The Bank has appointed National Securities Depository Limited ("NSDL") to provide VC facility for the AGM and also as a service provider to provide the electronic voting facility for the AGM. Members attending the AGM through VC / OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Act.

In compliance with the AGM related circulars, as there is no requirement of sending physical copies of Annual Report to Shareholders unless requested, the Notice along with Annual Report for FY 2024-25 have been sent through electronic mode only on July 22, 2025 to all those members as on the **cut-off date being July 11, 2025**, who have registered their e-mail addresses with the **Bank / the Bank's Registrar and Transfer Agent, Integrated Registry Management Services Pvt. Ltd., Chennai / (in respect of shares held in physical form) / Depositories Participant ("DP") (in respect of dematerialised form) and made available to the Bank by the respective depositories.**

Members may download such Annual Report from the website of the Bank.

**ANNUAL REPORT:** [https://www.cityunionbank.com/filemanager/Jul25/CUB\\_AR\\_INNER\\_2024-2025\\_FINAL.pdf](https://www.cityunionbank.com/filemanager/Jul25/CUB_AR_INNER_2024-2025_FINAL.pdf)

**NOTICE:** [https://www.cityunionbank.com/filemanager/Jul25/Final\\_CUB\\_AGM\\_Notice-2024-25.pdf](https://www.cityunionbank.com/filemanager/Jul25/Final_CUB_AGM_Notice-2024-25.pdf)

and Stock Exchanges at [www.nseindia.com](http://www.nseindia.com); [www.bseindia.com](http://www.bseindia.com) and on the website of the service provider for e-voting i.e. NSDL at [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com)

Pursuant to the provisions of Section 108 of the Act, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended and Regulatory 44 of SEBI LODR and Secretarial Standards on General Meeting ("SS2") issued by the Institute of Company Secretaries of India, the Bank is pleased to offer the facility of voting through electronic means ("remote e-voting") and the businesses as set out in the aforesaid Notice shall be transacted through electronic voting system of NSDL (National Securities and Depositories Ltd.) URL: <https://www.evoting.nsdl.com> The cut-off date for determining the voting rights of members entitled to participate in the remote e-voting process will be **Wednesday, August 06, 2025**. Any person, who acquires shares of the Bank and becomes a member after dispatch of the Notice but before the cut-off date for e-voting stated above, may obtain the login ID and password by sending a request to NSDL. In case of any queries, Members may refer the Frequently Asked Questions (FAQs) for the Shareholders and e-voting User Manual for Shareholders available at the download section of [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com) or Call on **022- 4886 7000** or send a request to **Smt. Prajakta Pawle at [evoting@nsdl.com](mailto:evoting@nsdl.com)**

Members holding securities in de-mat mode with CDSL & facing any technical issue in login can contact CDSL Helpdesk by sending request at [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) or contact at Toll Free No. 1800 2109 911 / 022- 2305 8738 / 8542 / 8543. The instructions for joining the AGM are provided in the Notice of the AGM.

The remote e-voting commences on **Saturday, August 09, 2025 at 9:00 a.m.** and ends on Tuesday, **August 12, 2025 at 5:00 p.m.** During this period Shareholders of the Bank holding shares, either in physical form or dematerialized form as on the cut-off date may cast their votes electronically. The e-voting module shall be disabled by NSDL fore-voting thereafter. Those Members, who will be present in the AGM through VC / OAVM and have not cast their vote on resolutions through remote e-voting shall be eligible to cast their vote through e-voting system available during the AGM. Members who have voted through remote e-voting will be eligible to attend the AGM, however, they shall not be allowed to cast their vote again during the AGM.

Those members who have not registered their e-mail address with the Bank / RTA / Depositories, as the case may be, are requested to provide their e-mail address to NSDL, for temporary registration of e-mail ID for AGM till **August 06, 2025 on or before 5:00 p.m.** and by following the procedure as set out in the Notice calling the AGM.

The Board of Directors of the Bank has appointed **M/s. KUVS Associates, Practicing Company Secretaries, Trichy**, as Scrutinizer to Scrutinize the voting process in a fair and transparent manner. The Scrutinizer shall collate the votes received through remote e-voting process to declare the final result for each of the resolutions forming part of the Annual General Meeting.

Members are requested to carefully read all the Notes as set out in the Notice calling the AGM and in particular, instructions for joining the AGM, manner of casting vote through remote e-voting or through voting during the AGM.

The results of the voting process shall be announced on or after the AGM of the Bank and within the stipulated time period as provided under the Companies Act, 2013 and SEBI Listing Regulations, 2015. The results declared along with the scrutinizer's report shall be available at the website of the Bank [www.cityunionbank.com](http://www.cityunionbank.com) besides being communicated to Stock Exchanges.

By Order of the Board  
for **CITY UNION BANK LIMITED**  
**VENKATARAMANAN .S**  
Company Secretary & Compliance Officer

**Place : Kumbakonam**  
**Date : July 23, 2025**



